



24th January 2023

BSE Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai - 400 001

Scrip Code - 532513

National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor Plot No. C/1 G Block Bandra - Kurla Complex, Bandra - (E) Mumbai - 400 051

Scrip Symbol - TVSELECT

Dear Sirs,

Sub: Submission of copy of Newspaper publications - Shifting of Registered Office of the Company within the Local limits of the City.

Pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, We are submitting the copy of Notice for Change in Registered Office of the Company, published in the following Newspapers:

- 1. "Business Standard" dated 24th January, 2023 in all India Edition (English)
- 2. "Makkal Kural" dated 24th January, 2023 (Tamil)

We request you to take the same on record.

Thanking You,

Yours truly,
For TVS Electronics Limited

K Santosh Company Secretary **PUBLICATION**

Notice dated **06.01.2023** in Loan Account No. **HHLANN00299831** was issued by undersigned on behalf of Indiabulls Housing Finance Limited, secured creditor, to Sophia J And Gladys Joseph ("Borrower(s)/Co-Borrower(s)") to provide information sopinal And analys observed to be a considered to the undersigned regarding other legal heir(s) of Late Francis Joseph within 7 (Seven) days from the date of receipt of the said notice. As you the Borrower(s)/Co-Borrower(s) have failed to provide the legal heir details it is hereby assumed by the ned that there are no other legal heir(s) of Late Francis Joseph apart from the above mentioned Borrower(s)/Co-Borrower(s).

Place: KANCHIPURAM

For Indiabulls Housing Finance Ltd

PUBLICATION

Notice dated 06.01.2023 in Loan Account No. HHLCHE00172471 was issued by undersigned on behalf of Indiabulis Housing Finance Limited, secured creditor, to S Hamsaveni @ Amsaveni S ("Borrower(s) / Co-Borrower(s)") And R. K. Sheka (Guarantor) to provide information to the undersigned regarding other legal heir(s) of (Coalania) to provide information to the undersigned regarding of the legal intensy of Late S Kishore Kumar within 7 (Seven) days from the date of receipt of the said notice As you the Borrower(s) / Co-Borrower(s) have failed to provide the legal heir details i is hereby assumed by the undersigned that there are no other legal heir(s) of Late S (ishore Kumar apart from the above mentioned Borrower(s) / Co-Borrower(s).

Place: KANCHIPURAM

For Indiabulls Housing Finance Ltd Authorised Office

TVS Electronics Limited (TVS)

CIN: L30007TN1995PLC032941 Regd Office: Greenways Towers, 2nd Floor, No. 119, St. Mary's Road, Abhiramapuram, Chennai - 600018. Email: webmaster@tvs-e.in Website: www.tvs-e.in

NOTICE FOR CHANGE IN REGISTERED OFFICE (within the Local limits)

Notice is hereby given that the Registered Office of the Company has been shifted from "No. 249A, Ambujammal Street, Off TTK Road, Alwarpet, Chennai - 600 018 to the following address with effect from 23rd January 2023:

TVS Electronics Limited

Registered Office: "Greenways Towers, 2nd Floor, No. 119, St. Mary's Road, Abhiramapuram, Chennai - 600 018"

All future correspondences should be sent to the above new Registered Office address of the Company with effect from the said date

Chenna 23.01.2023 For TVS Electronics Limited Company Secretary

Place: Chennai

Date: 24-01-2023



एसजेवीएन लिमिटेड SJVN Limited भारत सरकार एवं हिमाचल प्रदेश सरकार का संयुक्त उपक्रम) (A Joint Venture of Govt. of India & Govt. of H.P.) CIN No. L40101HP1988GOI008409

NATHPA JHAKRI HYDRO POWER STATION

AMENDMENT-IV/संशोधन-4

The following amendment is hereby made in the bidding document of "PCD-881(O&M)/2022- Retrofit of 3 Nos. Alstom make 22 kV Vacuum Circuit Breakers oo1(OMM)/2022- Retroit of Nos. Nisoni make 22 kV vacuum chicat breakers (VCB) of NJHPS, SJVN Ltd. Nathpa". For details, please visit websites www.sjvn.nic.in, https://etender.sjvn.co.in & www.eprocure.gov.in.":-1. The due dates of tender are extended as under

- a) Last Date & Time for availability/downloading of Bid Documents 07/02/2023 at
- b) Last Date & Time for submission of Bid Documents -08/02/2023 at 13:00 Hrs
- c) The techno-commercial bid opening 08/02/2023 at 14:00 Hrs.
- d) The amendment in PQR is uploaded on websites
- All other terms & Conditions remain unchanged

For and on behalf of SJVN Ltd.

Dy. General Manager, P&C Deptt. NJHPS, SJVN Ltd., Jhakri

Meet **Decision Makers** without an **Appointment**

Grow your business with Business Standard the smart choice to reach those who matter!

- 71% readers in NCCS A1 and A2
- 12 English, 6 Hindi editions: 1000+ towns
- 6 lakh registered users, 12 million unique visitors per month
- Print readers spend >15 min per day, digital >5 min per visit
- The most-read business medium in top B-Schools
- 150+ events every year

Write to sales@bsmail.in now, for a customised solution to your business requirements

Business Standard Insight Out

f bsindia bsindia

Notice dated 06.01.2023 in Loan Account No. HHLCHE00440804 was issued by ndersigned on behalf of Indiabulls Housing Finance Limited, secured creditor, Thagarasi A ("Borrower(s) / Co-Borrower(s)") to provide information to the undersigned regarding other legal heir(s) of Late Vinoth Kumar A within 7 (Seven days from the date of receipt of the said notice. As you the Borrower(s) / Co Borrower(s) have failed to provide the legal heir details it is hereby assumed by the undersigned that there are no other legal heir(s) of Late Vinoth Kumar A apart from the above mentioned Borrower(s) / Co-Borrower(s).

For Indiabulls Housing Finance Ltd. Authorised Officer Place : CHENNAI

SALE NOTICE UNDER IBC, 2016 M/s. PERFECT INTERNATIONAL FABRICATORS PRIVATE LIMITED (UNDER LIQUIDATION)

Liquidator Address - Old No.224A/New No.346/1, Avvai Shanmugam Salai, Gopalapuram, Chennai- 600086

Assets and Properties of M/s Perfect International Fabricators Private Limited (Under Liquidation), forming part of Liquidation Estate are for sale by the Liquidator. The Sale will be done by the undersigned through the E auction Platform "Auction Tiger" https://ncltauction.auctiontiger.net of the service provider M/s E- Procurement Technologies Ltd (with unlimited extension of Five minutes each). Detailed list containing the assets put up for auction are as under.

Lot	Description	Price	EMD	Bid			
Lot 1	Swaraj Mazda -Van (41 seater) Make: Swaraj Mazda Ltd., Reg No: TN 48 P 1339	2,15,234	21,523	5,000			
Lot 2	10000 Equity Shares of Rs.100 each in Tiruchirappalli Engineering and Technology Cluster (TREAT)	8,10,000	81,000	10,000			

E- Auction timing is from 11.00 AM to 04.00 PM on 10-02-2023

1. Interested applicants may refer to the complete e- auction PROCESS MEMORANDUM document containing complete auction information and terms and conditions including EMD requirement etc., available on https://ncltauction.auctiontiger.net or may request through e - mail to sripriya@spka.in or casripriyak@gmail.com

2. The Liquidator has the right to accept or cancel or extend or modify any terms and conditions of E- Auction or the liquidator can cancel the E-Auction or any item of E- Auction at any time. The Liquidator has the right to reject any of the bids without assigning any reasons.

3. Deadline for payment of EMD (i.e. 10% of reserve price) and documen submission is 05.00 PM on 07-02-2023.

4. E- Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" "WHATEVER THERE IS" and "NO COMPLAINT" basis only.

Sripriya Kuma

Liquidato IBBI/IPA-001/IP-P00771/2017-2018/11316 224A (New 346/1) (Next to National Public School) Avvai Shanmugam Salai, Gopalapuram E-mail:sripriva@spka.in: casriprivak@gmail.com

Consolidated

SHRIRMM

HOUSING FINANCE

SHRIRAM HOUSING FINANCE LIMITED

Head Office: Level -3, Wockhardt Towers, East Wing C-2 Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051; Tel: 022 4241 0400, 022 4060 3100; Website: http://www.shriramhousing.in Registered Off: Office No.123, Angappa Naicken Street, Chennai-600 001; Branch Office: Srinivas Tower, First Floor, Cenatopha Road, Alwarpet, Chennai - 600018

APPENDIX-IV-A [SEE PROVISION TO RULE 8(6)] SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower/s and Guarantor/s that the below described immovable properties mortgaged/ charged to Shriram Housing Finance Limited, the Physical possession of which have been taken by the Authorized Officer of Shriram Housing Finance Limited, will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" basis in e-auction on 10th February 2023 between 11 a.m. to 01.00 p.m. for recovery of the balance due to Shriram Housing Finance Limited from the Borrowers And Guarantors, as mentioned in the table. Details of Borrowers and Guarantors, amount due, Short Description of the immovable property and encumbrances known thereon, possession type, reserve price and earnest money deposit & increment are also given as:

Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors/Mortgagers	Date & Amount of 13(2) Demand Notice	Reserve Price (Rs.) & Bid Increment	Earnest Money Deposit Details (EMD) Details.	Date & Time of Auction	Contact Person and Inspection date
Mr. Sanjeev	25th August	Rs. 20,60,000/-	EMD amount to be	10th	PD customer care
No. 7, 7th Street, Nethaji Nagar, Thirumullaivoyal,	2018	(Rupees Twenty Lakhs	deposited by way of	Feb.	number
Chennai – 600 062		and Sixty Thousand	RTGS/ NEFT to the	2023	022 -40081572.
Also at:- Mr. Sanjeev	Rs.	Rupees Only)	account details		
Flat No.G3, Ground Floor, Nirmala Nivasam,	30, 61,275/-	Bid Increment:	mentioned herein	Time: 11.00	Singh S
Plot No.31, 38& 39, Lingam Street, Madhura	(Rupees Thirty	Rs.20,000/- and in such	below:	a.m.	+918428648685
Mettupalayam, Madhavaram, Chennai – 600 118	Lakhs Sixty One	multiples	BANK NAME- AXIS	to	
Also at:- Mr. Sanjeev	Thousand Two		BANK LIMITED	01.00	James Clement
Vino Aluminium, No.56, Bala Vinyagar Kovil Street,	Hundred and	Earnest Money	BRANCH- BANDRA	p.m	+917200281906
Arumbakkam, Chennai – 600 106	Seventy Five	Deposit (EMD) (Rs.)	KURLA COMPLEX.		
Mrs. Kavitha	Rupees Only) in	Rs. 2,06,000/-(Rupees	MUMBAI		Property Inspection
No. 7, 7th Street, Nethaji Nagar, Thirumullaivoyal,	respect of Loan	Two Lakh Six Thousand	BANK ACCOUNT		Date:
Chennai – 600 062	Account No. SHLHCHNI0001	Rupees Only)	NO- Current		09th February 2023
Also at:- Mrs. Kavitha	352 as on		Account No.		Time 11.00 a.m. to
Flat No.G3, Ground Floor, Nirmala Nivasam, Plot	21.08.2018	Last date for			04.00 p.m.
No.31, 38& 39, Lingam Street, Madhura		submission of EMD:	911020013220315 IFSC CODE-		
Mettupalayam, Madhavaram, Chennai – 600 118	Encumbrances known	09th February 2023. Time 10.00 a.m. to			
Date of Possession & Possession Type		05.00 p.m.	UTIB0000230		
12t-12-2018- Physical Possession	Not Known	05.00 p.m.			

Description of Property

SCHEDULE - A: All that piece and parcel of vacant land situated at Plot No.31, 38 & 39 comprised in S.No. 617/1, as per Patta No. 2459, S.No. 617/1B. Lingam Street Madhura Mettupalayam Village, Madhavaram Taluk, Thiruvallur District, measuring 12208 Sq.Ft., and bounded on the: North by : 20 Feet wide Road, South by : Land in S.No.619, East by : Land in S.No.613, West by : Road,

SCHEDULE - B: An undivided share of vacant land of 576 Sq.Ft., from and out of the total extent of 12208 Sq.Ft., more fully described in the Schedule - "A" here above - SCHEDULE - B: A Flat "G3" with area of 1036 Sq.ft., (including common area) in Ground Floor, constructed in the land more fully described in the Schedule - "A" Property mentioned above

For detailed terms and conditions of the sale, please refer to the link http://shriramhousing.in/e-auction-Residential.php provided in the Shriram Housing Finance Limited website

Place: Chennai Date : 24-01-2023

Sd/- Authorised Officer Shriram Housing Finance Limited



AMBER ENTERPRISES INDIA LIMITED

Registered Office: C-1, Phase – II, Focal Point, Rajpura Town – 140 401, Punjab Corporate Office: Universal Trade Tower, 1st Floor, Sector -49, Sohna Road, Gurgaon - 122 018, Haryana E-mail: info@ambergroupindia.com; Website: www.ambergroupindia.com Tel: +91 124 3923000; Fax: +91 124 3923016, 17, CIN: L28910PB1990PLC010265

Extract of Unaudited Financial Results for the quarter and nine months ended 31 December, 2022

(Rs. in lakh except for per share data) Standalone

Т	hree months er	nded		te figures for nths ended	Year ended	_		Three months ended		led	Year to date nine mon	Year ended	
31 December	30 September	31 December	31 December	31 December	31 March	No.	Particulars	31 December	30 September	31 December	31 December	31 December	31 March
2022	2022	2021	2022	2021	2022			2022	2022	2021	2022	2021	2022
(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	1		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1,34,830.59	75,044.47	97,429.07	3,92,447.66	2,26,970.24	4,20,639.73	1.	Total Income from Operations	91,229.11	32,782.12	66,209.50	2,67,180.85	1,58,105.56	3,13,760.43
2,220.99	(731.88)	4,283.63	7,375.47	6,841.04	15,427.15	2.	Net (Loss) / Profit for the period (before tax, exceptional and extraordinary items)	-706.36	-3,264.49	1,820.23	-2,090.30	2,055.81	6,979.60
2,220.99	(731.88)	4,283.63	7,375.47	6,841.04	15,427.15	3.	Net (Loss) / Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	-706.36	-3,264.49	1,820.23	-2,090.30	2,055.81	6,979.60
1,507.61	(229.05)	3,293.75	5,567.84	5,202.10	11,132.30	4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	-549.79	-2,363.78	1,447.90	-1,599.75	1,570.71	4,810.02
1,632.65	(667.88)	3,245.47	5,300.15	5,493.02	11,656.65	5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-504.07	-2,729.23	1,374.52	-1,889.35	1,789.51	5,279.71
3,369.37	3,369.37	3,369.37	3,369.37	3,369.37	3,369.37	6.	Equity Share Capital (Face Value Rs.10 Each)	3,369.37	3,369.37	3,369.37	3,369.37	3,369.37	3,369.37
-	-		-	-	1,70,051.60	7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	-	1,56,075.13
						8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) –						
4.20	(0.88)	9.53	15.80	15.43	32.41		Basic earnings per share (in rupees)	-1.63	-7.02	4.30	-4.75	4.66	14.28
4.20	(0.88)	9.53	15.80	15.43	32.41		Diluted earnings per share (in rupees)	-1.63	-7.02	4.30	-4.75	4.66	14.28

Place: Gurugram Date: 23 January 2023

- The above is an extract of the detailed format of unaudited financial results for the quarter and nine months ended 31 December 2022 filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Regulations, 2015 (as amended time to time). The full format of the unaudited financial results for the quarter and nine months ended 31 December 2022 is available on the Company's website (www.ambergroupindia.com) and on the website of the stock exchanges where the Company's equity shares are listed viz. BSE Limited (www.bseindia.com) and the National Stock Exchange of India Limited (www.nseindia.com).
- Figures of the previous periods have been regrouped/rearranged/ reclassified, wherever necessary to comply with financial reporting requirements.

For Amber Enterprises India Limited

Jasbir Singh

(Chairman & CEO)

JINDAL STAINLESS

(HISAR) LIMITED



EXTRACTS OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31 DECEMBER 2022

										(₹ in crore excep	t per share data)		
		Standalone						Consolidated					
Sr.	Particulars	For the quarter ended			For the nine months ended	For the year ended	For the quarter ended			For the nine months ended	For the year ended		
No.		31 December 2022	30 September 2022	31 December 2021	31 December 2022	31 March 2022	31 December 2022	30 September 2022	31 December 2021	31 December 2022	31 March 2022		
		Unaudited			Audited		Audited						
1	Total income from operations	3,765.43	3,448.14	3,820.33	10,284.60	13,549.29	4,285.27	3,926.02	4,173.43	11,665.25	15,011.36		
2	EBITDA*	338.70	295.03	520.21	949.59	1,939.99	367.31	322.70	569.24	1,027.44	2,153.27		
3	Net Profit for the period (before tax, exceptional and/or extra ordinary items)	299.70	243.02	460.12	803.63	1,714.75	326.86	265.33	501.14	869.34	1,891.02		
4	Net Profit for the period before tax (after exceptional and/or extraordinary items)	299.70	243.02	460.12	803.63	1,714.75	428.09	317.07	646.97	1,125.65	2,435.63		
5	Net Profit for the period after tax (after exceptional and/or extraordinary items)	223.58	180.69	341.04	598.91	1,275.23	344.33	253.66	513.68	905.75	1,942.48		
6	Total comprehensive income for the period (comprising profit for the period		180.69	341.04	598.91	1,274.54	346.57	254.78	513.31	908.92	2,006.86		
	(after tax) and other comprehensive income (after tax))												
7	Paid up equity share capital (face value of ₹ 2/- each)	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19		
8	Other equity					3,542.36					4,862.25		
9	Earning per share (EPS) (face value of ₹ 2/- each)												
	a) - Basic	9.48	7.66	14.45	25.38	54.05	14.59	10.75	21.77	38.39	82.33		
	b) - Diluted	9.48	7.66	14.45	25.38	54.05	14.59	10.75	21.77	38.39	82.33		
	(EPS for the period not annualised)												

f * EBITDA = Earnings before interest, tax, depreciation & amortization and other income

- 1. The above is an extract of the detailed format of quarterly and nine months financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Regulations, 2015 The full format of quarterly and nine months financial results are available on the company's website: (www.jshistainless.com) and on the websites of Bombay Stock Exchange (www.bseindia.com) and the National Stock
- 2. The financial results of the company for the quarter and nine months ended 31 December 2022 have been reviewed by the audit committee and approved by the board of directors at their respective meetings held on 23 January 2023 and the limited review of the same has been carried out by the statutory auditors of the company
- 3. These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act 2013 and other recognized accounting practices 4. On 29 December 2020, the Board of Directors of the Company had approved a Composite Scheme of Arrangement (the 'Scheme') under Section 230 to 232 (read with Section 66 and other applicable provisions) of
- Companies Act, 2013 amongst the Company, Jindal Stainless Limited, JSL Lifestyle Limited, Jindal Lifestyle Limited, JSL Media Limited and Jindal Stainless Corporate Management Services Private Limited. The Scheme having appointed date of 01 April 2020 is subject to necessary statutory and regulatory approvals under applicable laws, including approval of the Hon'ble National Company Law Tribunal, Chandigarh Bench ("NCLT"). Subsequent to the approval of the Scheme by Shareholders and Creditors on 23 April 2022 with the requisite majority, the Company filed the second motion application before the Hon'ble NCLT and the Hon'ble NCLT vide its Order dated 13 July 2022 has directed that Notice be issued to the Income Tax authorities, the Registrar of Companies and other authorities. The Hon'ble NCLT while hearing on the secon has taken on record that there were no objections to the Scheme, pending from any person, including the sectoral regulators. The Company is awaiting the order of the Hon'ble NCLT.

Place: Gurugram Date: 23 January 2023

By Order of the Board of Directors For Jindal Stainless (Hisar) Limited Jagmohan Sood

Whole Time Director



(CIN: L27205HR2013PLC049963) Regd. Office: O.P. Jindal Marg, Hisar-125 005 (Haryana) Tel: (01662) 222471-83 | Fax: (01662) 220499 Email Id. for Investors: investorcare.jshl@jindalstainless.com Website: www.jshlstainless.com



business-standard.com

தமிழ்நாடு அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை

சுருக்குமடி வலையை வாரத்தில் 2 நாளுக்கு பயன்படுத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாரத்தில் கிங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

மீனவர்கள் சுருக்குமடி வலைகளை கடலில் பயன்படுத்தும்போது, அரிய ഖടെ மீன்கள், பவளப் பாறைகள் ஒட்டுமொத்தமாக அரித்துச் செல்லப்படுகிறது என்று தமிழ்நாடு சுருக்குமடி ഖതമാതുവാ பயன்படுத்த தடை விதித்தது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

கோர்ட்டில் மீனவர்கள் சுப்ரீம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, சுருக்குமடி வலையைப்

தமி**ழ்**நாடு பயன்படத்த தடைக்கு இடைக்கால தடை விதித்தும், வாரத்தில் இரண்டு நாள்கள் அதாவது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கடலில், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. முதல் இரவு கலை 8 மணி

மணி வரை மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்யப்பட்ட பகிவ படகுகள் மட்டுமே சுருக்குமடி ഖജെബ பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய டிராக்கிங் சிஸ்டம் கருவியைப் பொருத்தி இருக்க வேண்டும். நாட்டுப் படகு மீனவர்களும் விசைப்படகு மீனவர்களும் சமமான பலனைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

PUBLIC NOTICE

பொது மக்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பது யாதெனில், எனது கட்சிகாரர் திருமதி, K. பத்மாவதி கணவர் பெயர் திரு. இருதயராஜ், வயது 55, வசிப்பிட முகவரி: எனர்.7, சுப்ரமணிய சுவாமி நகர் 3வது தெரு, வளசரவாக்கம், சென்னை 600 087 என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் கொடுக்கப் படும்

பொது அறிவிப்பு என்னவெள்றால் எனது கட்சிகாரர் திருமதி. K. பத்மாவதி அவர்களின் சொத்து சாவே எனர். 485/7, நெ.83, செங்குன்றம் கிராமம், ஜெய் நகர், செங்கற்பட்டு சம்மந்தமான ஆவணம் செங்கற்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் 13.04.1998ல் கிரைய ஆவணமாக பதிவுச் செய்யப் பட்ட பத்திர எண். 13.04.1998ல் கிரைய ஆவணமாக பதிவுச் செய்யப் பட்ட பத்திர என்.
1371/1998_ல் உள்ளது, சென்னை, ஆதம்பாக்கம் மெயின்ரோட்டில் கொண்டு செல்லும் போது கடந்த 12.12.2022 அன்று தொலைந்து விட்டது.
எனவே, மேற்படி ஆவணத்தை யாரேனும் கண்டெடுத்தாலோ அல்லது
கிடைக்கப் பெற்றாலோ இந்த அறிவிப்பு கிடைத்த 10 நாட்களுக்குள் எனது
அலுவலகத்தில் தெரிவிக்குமாறு அறிவிக்கப் படுகிறது. தவறும் பட்சத்தில்
மேற்படி ஆவண என். 1371/1998 நாள் 13.04.1998 அன்று பதிவுச் செய்த
கிளைய அவணும் தொலைந்க அவணமாக கருகப்படும். கிரைய ஆவணம் தொலைந்த ஆவணமாக கருதப்படும். M.K. BHOOPATHY RAJAN. B.com, M.L

> Off: # 7, Kondi Chetty Street, Citizen Guest House, II Floor, Madras High Court Parrys, Chennai 600 001.
>
> Mobile: 99400 14075 (Opp. Bar Council of Tamil Nadu) Email: bhoopathyrajan@gmail.com

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் *TVS*

CIN: L30007TN1995PLC032941 பதிவு அலுவலகம் : கிரீன்வேஸ் டவர்ஸ், 2வது தளம், எண்.119, செயின்ட் மேரீஸ் சாலை, அபிராமபுரம், சென்னை 600 018. மின்னஞ்சல் : webmaster@tvs-e.in இணையதளம் : www.tvs-e.in

பதிவு செய்யப்பட்ட பதிவு அலுவலகம் மாற்றத்திற்கான அறிவிப்பு

நிறுவனக்கின் புகிவ அலுவகைம் எண்.249-A. அம்புறம்மாள் போடு, ஆஃப் டி.டி.மே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018ல் செயல்பட்டு வந்த கம்பென ஜண்வரி 23, 2023ல் பின்வரும் பதிவு அலுவலக முகவரியில் இருந்த செயல்படும்.

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் : ''கிரீன்வேஸ் டவர்ஸ், 2வது தளம், எண்.119, செயின்ட் மேரீஸ் சாலை, அபிராமபாம், சென்னை 600 018 அனைத்து கடிதங்களும் மேற்கண்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கம்பெனியின் மேலே உள்ள புதிய பதிவு செய்யப்பட்ட அலுவல முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

PUBLIC NOTICE

Our client, Mrs. Sheba Solomon w/o Mr. Solomon Hastings is the absolute owner of all that piece and parcel of

Residential Apartment bearing flat no. FF Type D-1, measuring 1915 Sq.ft. including common area in the first floor together with land measuring 805 Sq.ft. L'DS out of 9108 Sq.ft. as per document, 9054 Sq.ft.as per patta and, Residential Apartment bearing flat no. SF Type D-2, Second

Residential Aparthenia bearing liat no. 3r Type D-2, Second floor measuring 1915 Sq.ft. including common area together with land measuring 805 Sq.ft. IJDS out of 9108 Sq.ft. as per document, 9054 Sq.ft. as per patta in Plot nos.I to 4, comprised 10 Old S.nos.128/1 part and 128/4 part, New S.nos.128/11, 128/12, 128/13 and 128/14 at Injumbakkam Village, with the Registration District of Neelankarai.
t has been represented that Mrs. Sheba Solomon lost the Original

Sale Deed dated 22.08.2011 registered as document.no.5412/2011 in SRO Neelankarai and Original Sale Deeds dated 08.09.2011 registered as document no.5950/2011 in SRO Neelankarai in respect of the Proportionate Undivided share of land corresponding to Flat nos. FF Type D-1 and SF Type D-2 and the same could not be traced. Any person in possession or custody of the said Sale Deeds or having claim, interest or right may send the original of the said Deeds or forward their claims to the undersigned within 14 days from the date of publication of this notice, failing which ir shall be conclusively presumed that no such claim exists and / or that the said original deeds are irretrievably lost.

> Bala Chandrasekhara BC & ASSOCIATES Advocates & Consultants 60 Kasturba Nagar 3rd Main Road, Flat no. 6, 2nd Floor, Advar. Chennai 600 020. Ph.no. +91-44-2440 4085/86

பழவம்-B பொது அறிவிப்பு

இந்திய நொடிந்த நிலை மற்றும் திவால் நிலை வாரியம். (இன்சால்வன்சி கீர்வு நடைமுறைகள்) ஒழுங்கு விதிகள் 2016, ஒழுங்கு விதி 12-ன்கீழ்

"TAPSTIA INDUSTRIAL MICRO ESTATE LANDMARK AUTO ENGINEERING CONSORTIUM LIMITED**"–ன் நிறுவனபாத்தியதாரர்களின் (**Stakeholders) கவனத்திற்கு

முக்கிய வியங்கள்

ଗଲ୍ଲା	முக்கய வபரங்கள்								
1.	கடன் பெற்ற கார்ப்போரேட் நிறுவனம்	TAPSTIA INDUSTRIAL MICRO ESTATE LANDMARK AUTO ENGINEERING CONSORTIUM LIMITED							
2.	கடன் பெற்ற கார்ப்போரேட் நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு	03.09.2014							
3.	கடன் பெற்ற நிறுவனம் பதிவு செய்துள்ள / இணைப்பு பெற்றுள்ள அதிகார அமைப்பு	ROC - சென்னை							
4.	கார்ப்போரேட் அடையாள எண். / வரையறையுள்ள பொறுப்பு அடையாள எண்.	U74900TN2014PLC097179							
5.	கடன் பெற்ற கார்ப்போரேட் நிறுவத்தின் பதிவு அலுவலக மற்றும் முதன்மை அலுவலக முகவரி	எண்.203, நியூ. டைனி செக்டார், பார்க் ரோடு, அம்பத்தூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை, திருவள்ளூர், தமிழ்நாடு-600058 இந்தியா							
6.	இன்சால்வன்சி தீர்வு நடைமுறை முடிவுறும் தேதி	15.08.2022							
7.	கடன் பெற்ற கார்ப்போரேட் நிறுவனத்தின் கலைப்பு தொடங்கும் தேதி	20.01.2023							
8.	திவால் தொழில்முறையின் கலைப்பு அதிகாரியின் பெயர் & பதிவு எண்.	பெயர்: L V ஷியாம் சுந்தர் பதிவு எண்: IBBI/IPA-002/IP-N00262/2017-18/10775							
9.	பதிவு செய்யப்பட்ட கலைப்பு அதிகாரி-ன் பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி	E-mail: shyam.ascend@gmail.com ; tapstiarp@pkfrevival.com முகவரி: எண்.17, காந்தி ரோடு, ஆழ்வார்திருநகர், சென்னை-600 087							
10.	திவால் தொழில்முறையின் கலைப்பு அதிகாரியின் பெயர் & பதிவு எண்.	E-mail : shyam.ascend@gmail.com ; tapstiarp@pkfrevival.com முகவரி: என்.17, முன்றாவது தளம், காந்தி ரோடு, ஆழ்வார்திருநகர், சென்னை-600 087 Mobile: 98848 82326; 93802 84913 Telephone: 044- 4353 5657							
11.	கோரிக்கைகளை சமர்ப்பிக்க இறுதி தேதி	19.02.2023 - உரிமைகோருபவர்கள் தங்கள் ஆவணங்களை https://pda.nesl.co.in/#/ மற்றும்							

E-mail ld - ipsupport@nesl.co.in, தாக்கல் செய்ய வேண்டும் நூக்கல் எசப்பட செய்யிரும் உரிமைகோரலை தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அலுவலக நேரம் (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை) தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், சென்னை அமர்வு தனது ஆணை மூலம் 20.01.2023

அன்று Tapstia Industrial Micro Estate Landmark Auto Engineering Consortium Limitec நிறுவனத்திற்கு நிறுவன கலைப்பு நடைமுறைகளை துவக்க உத்தரவிட்டுள்ளது என எனவே Tapstia Industrial Micro Estate Landmark Auto Engineering Consortium Limiter நிறுவனத்திற்கு பாத்தியதாரர்கள் தங்களது கோரிக்கைகளுக்கான ஆதாரங்களை 19.02.2023 அன்று அல்லது அதற்கு முன்னர் மேற்படி வ.என். 10-ல் காணும் முகவரியில் உள்ள கலைப்பலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிதிக்கடன் வழங்கியவர்கள் தங்களது கோரிக்கைகளை <u>https://pda.nesl.co.in/#/</u> மின்னனு முறையில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். PDA NeSL-ல் பதிவேற்றுவது தொடர்பா ஏதேனும் கேள்விகள் இருந்தால், <u>ipsupport@nesl.co.in.</u> மின்னஞ்சல் மூலம் தொடர்ட கொள்ளவும். கடன் வழங்கிய மற்றவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கை ஆதாரங்களை நேரில், அஞ்சலில் (அல்லது) மின்னனு முறையில் சமர்ப்பிக்கலாம். பொய்யான அல்லது திசைத்திருப்ப கூடிய கோரிக்கைக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தா

அது அபராதம் / தண்டனைக்கு வழிவகுக்கும். கலைப்பு நடைமுறையின்போது பங்குதாரர் தனது உரிமைகோரல்களை சமர்ப்பிக்கவில்லை எனில், அத்தகைய பங்குதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் நொடித்தல் மற்றும் இந்திய திவால்நிலை வாரிய கோர்ப்பரேட் நபர்களுக்கான நொடித்தல் தீர்மான நடைமுறை ஒழுங்குமுறைகள், 2016-ன், பிரிவு 38ன் கீழ் கார்ப்பரேட் நபர்களுக்கான நொடித்தல் தீர்மாவ நடைமுறையின்போது, சமர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

கலைப்பு அதிகாரியின் பெயர் : L V ஷியாம் சுந்தர் கலைப்பு அதிகாரியின் கையொப்பம் : 🚓 🤅

பொது அறிவிப்பு கோட்டக் மகேந்திரா வங்கிக்கு பிணையமாகியுள்ள கீழ்கண்ட வாகனம் ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது

Serial No: 1839837 - Asset: CB_JCBJS140 Reg No: NON REGI - Chassis No: PUNJD14BVJ269532 Engn No: 2695321 - Model: JCB_JS140 - YOM: 2018 . யிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை: ரு.**12,15,203**

கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடைப்

வங்கியிடம் பிணைவைக்கப்பட்ட வாகனம் ளப்படி உள்ளதோ அதே நிலையில்" என்சு அடிப்படையில் விற்பனை செய்யப்படும் ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விலை குறீப்பீடுகளை (ஆன்லைன் / ஆப்லைன்) மூலம் இந்த விளம்பரம் வெளிவந்த 15 நாட்களுக்குள் அதாவது **07.02.2023** தேதி அன்றோ ல்லது அதற்கு முன்னரோ கொடுக்கலா

கிளை முகவரி **கோட்டக் மஹிந்திரா வங்கி லியிடைப்** 8-வது தளம், மண்டலம் 2, TVH கீனிடியோ பார்க், OMR நோடு, எண்.141 ராஜீவ் காந்தி சாலை, கந்தன்சாவடி சென்னை-600096

ஞசன்னன-000090 (அல்லது) தொடர்புக்கு: செந்தில் செல்வன் சுப்ரமணிபக கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடெட் போன்: 044 - 6624 8624 / 044 - 6624 8044 மின் அஞ்சல்: senthil subramanian@kotak.com

PROPERTY LOST DOCUMENT

LOST PROPERTY LEASE DOCUMENT

, Chadra Govindarajan (Aadhar No: 447577282285) W/o Mr. M.S. Govindarajan aged about 75 years, residing at Old no 11, New no 31, 3rd Main Road, Nanganallur, Chennai 600061, do hereby inform to the General Public that I am not able to trace the Original Property Lease Agreement No: R/Alandur/ Book-1/ 3136/2012 registered at Alandur Sub Registrar office on 15th November 2012. If anyone finds the said documents, please contact me over phone No: 9841765097 or at the following residential address Old no 11, New no 31, 3rd Main Road, Nanganallur, Chennai 600061

- Chandra Govindarajan

சென்னை – 600 104 O.S.No. 5210 of 2020 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எஸ்.எம்.ஈ. சென்டர், சார்க் விங்

சென்னை – 600 032. –எகிர்–

திரு. S.விஜயகுமார் ... பிரதிவாதி பெறுநர் திரு. S. விஜயகுமார்

16/35, ஈஸ்வரன தால் பிற்கி திருவல்லிகேணி,சென்னை–600 005. வாகி கங்கள் மீது கடன் ரூபாய்.1,87,788/— வசூலிப்பதற்காக வட்டியுடன் எண் O.S.No.5210 of 2020 4வது உதவி உரிமையியல் நீதிமன்றம், உதவி உாமையயல நதுகையில் சென்னையில் 17.10.2022 அன்று விகாாணைக்கு வந்து தங்கள் வருகைக்காக முறுவாய்கா 01.02.2023 வருகைக்காக மறுவாயதா 01.02.2023 விசாரணைக்காக போடப்பட்டுள்ளது. எனவே 01.02.2023 அன்று தங்கள் 4வது உதவி உரிமையியல் நீதிமன்றம், சென்னையில் காலை 10.30 மணிக்கு தாங்கள் சேரிலோ அல்லது வருக்கிகள்

காலை 10.30 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகவேண்டும், தவறும்பட்சத்தில் வழக்கு ஒருதலை பட்சமாக தீர்மானிக்கப்படும் R.புவனேஸ் வசி வாதியின் வழக்கறிஞர்

1வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திருவள்ளூர் I.A.No.2/2022

O.S.No. 265/2018 T.J. நேசகுமார்

எதிர் சுரேஷ் பாபு மற்றும் இருவர் …எதிர்மனுதாரர்கள்

பெறுநர் ______ மணிகண்டன், (R2) ப.கெ.41, பு.கெ.61,

பண்காரம்மா கண்டிகை, கைனூர், அரக்கோணம், வேலூர் மாவட்டம்–631 003 மேற்படி வாதி தங்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேற்படி வழக்கு வரும் 08.03.2023 அன்று மேற்படி நீதிமன்றத்தில் உங்களின் வருகைக்காக வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் வரும் 08.03.2023 அன்று

தாவகள் விறும் பெல்லிக்கு மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது. தவறினால் மேற்படி வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும். R.Palani Kumar Ramesh

IN THE COURT OF HON'BLE IV ADDL. JUDGE, CITY CIVIL COURT AT CHENNAI I.A.No.1/2022

in A.S.No. 4/2012

Anthony Ammal (Deceased) & 4 others ...Petitioners/Appellants

The Egmore Benefit Society
Limited & 2 others
____...Respondents/ Respondents

Renuka, W/o.M.R.Rajan No.3, K.R.Dosspuram, Mc.Nichols Road, Chetpet,

Chennai-600 031 Please take notice in the I.A. the HON'BLE IV Additional Judge, City Civil Court ordered notice to you returnable by 02.02.2023 for your appearance. Please be present on 02.02.2023 at 10.30 a.m. before the above said court failing which the matter will be decided in your absence.

Meena Sundar P.Ramanathan Counsel for Petitioners

III சிறிய வழக்கு நீதிமன்றம் உயர்நீகிமன்றம் வளாகம் E.P.No.711/2022

M.C.O.P.No. 2099/1994

R 3 ராஜரத்தினம் நெ.1, 1வது தெரு, ஹாடொஸ் சாலை,

வழக்கு நீதிமன்றத்தில் 07.01.2023 அன்று விசாரணைக்கு வந்தது. மேற்படி நீதிபதி அவர்கள் மேற்படி வழக்கை 14.02.2023ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். எனவே தாங்கள் 14.02.2023 அன்று காலை 10.30 மணியளவில் மேற்படி III சிறிய வழக்கு நீதிமன்றம், சென்னை அல்லது அல்லது மூலமோ தங்களக வழக்கறிஞர் ஆஜராக மூலம் தவறும் பட்சத்தில் வழக்கானது

T.சுரேகா

IN THE COURT OF DISTRICT MUNSIF AT ALANDUR I.A.No. 1 / 2022

டாக்டர். அம்பேத்கர் விளையாட்டு குழு சார்பாக செயலாளர் மணி (வயது 33) த/பெ. குப்பன், பதிவு எண்.313/2018, நெ.2, 108, நியூ காலனி 3வது தெரு, கொடர்கள்

பிரித்தி மற்றும் 8 நபர்கள் ...பிரதிவாதி/எதிர்மனுதாரர்

1) The Asst. Commissioner The Competent Authority Urban Land Ceiling, Alandur,

Singaravelar Maaligai, Rajaji Salai, Chennai–600 001 3) The Regional Divisional Officer Guindy, Chennai. 4) The Tahsiltar, No.1, 1st Street, New Kumaran Nagar, Sholinganallur, Chennai–600 119 5) The Revenue Inspector,

No 1 1st Street New Kumaran Nagar, Sholinganallur, Chennai–600 119 6) The Village Administrative Officer, Palavakkam, Office of V.A.O.,Chennai–600 041

எனது கட்சிக்காரர் ஆகிய வாதி டாக்டர் அம்பேத்கர் விளையாட்டுக் குழு சார்பாக அதன் செயலாளர் K.மணி என்பவர் மேற்கூறிய எதிர்மனுதாரர்/பிரதிவாதி மேற்கூறிய மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். வழக்கு எண்.I.A.No. 1 / 2022 in O.S.SR. No.12372 / 2022 ஆகும். இவ்வழக்கு விசாரித்து மேற்படி நீதிபதி மேற்கூறிய எதிர்மகைரார் " மேற்கூறிய எ<u>§</u> க்கு அறிவிப்பு அவ்பகளுக்கு அறுப்படிபு அளின் உத்தரவிட்டுள்ளார். வழக்கு வாய்தா தேதி 13.02.2023 அன்று தாங்களோ அல்லது தங்கள் சார்பில் வழக்கறிஞரோ ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் வழக்கு ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

O.S.No.8120 of 2019

Mrs. Sirajnisha,

- - - Defendant

schedule mentioned thereon was taken up for hearing on 06.01.2023 and paper publication was ordered to you returnable by Therefore make your-self

BEFORE THE DISTRICT MUNSIFF COURT AT POONAMALLEE I.A.No.1 of 2022 In O.S.No.367 of 2012

No.1/30, Chinnasamy Naicker Street, Chettivar Agaram. Ambattur Taluk, Chennai- 600 077

- versus -

11. Mr.Elangovan, S/o late Mani Naicker 12. Mrs.Elanselvi, D/o. late Mani Naicker 14. Mrs.Malarvizhi, D/o. (late) Paranthaman

decided in your absence.
M.P.VENKATESWARAN. Counsel for Petitioner.

கண்ணன் ...ஆணை வைத்திருப்பவர்

வழக்கை நடத்தும்படி இதன் கேட்டுக் கொள்கிறோம். பட்சத்தில் மேற்படி வழக ஒருதலைபட்சமாக செய்யப்படும்.

T.ஸ்ரீதேவி வழக்கறிஞர்கள்

in O.S.SR. No.12372 / 2022

நாட்டிவாக்கம், சென்னை– 600 041 ...வாதி/மனுதாரர்

2) The District Collector

சந்தோஷ் குமார்.V S.யாசர் அரவாத் வழக்கறிஞர்கள்

BEFORE THE XVIII ASST. CITY CIVIL COURT AT CHENNAI

Mr. P. V. Krishna Prasad and

Please take notice that the above matter filed by my client for an order of permanent injunction against you in respect of the

convenient to appear before the above said court on the above said date at 10.30 AM to suitably defend yourself either in person or through an Advocate. Failing which suitable further orders wil

M. Ganesar

P.Amarnath, S/o Mr.C.Pachaiyappan,

Petitioner/ Plaintiff

1. Mr.C.Pachaiyappan, (since deceased) S/o late Mr.Chinnasamy

1/57, Singara Naicken Street, Chettiyar Agaram, Chennai 600 077 .. Respondents The above case is posted for your appearance on 8.6.2018. Please take notice that if you fail to appear before the Hon'ble Court of the Principal and District Munsif, Poonamallee on 11.01.2023 at about 10.30 A.M., the case will be heard and

4.L.Deepak 2 to 4 residing at No.53. Seven Wells Street. Chennai - 600 001 27 01 2023 ...Respondents/Judgment The above E.A.No.1 of 2022

G.Usharan

V.Suresh and another

BEFORE THE IX ASST CITY

CIVIL COURT AT CHENNAL E.A.No.1 of 2022

E.P.No.1559 of 2014

...Petitioners/Decree Holders -Vs-1.M.Lakshmipathi (Deceased)

in EP No.1559 of 2014 has been

filed by the Petitioners/Decree

Respondents/Judgment Debtors In the above Petition, the pape

publication has been ordered

against the defendant returnable

Please take notice the above

matter is posted on 14-2-2023 at

10.30 a.m., for your appearance before the Hon'ble The IX Asst City Civil Court at Madras, kindly

time either in person or through

your counsel, failing which the matter will be decided in you

PAPER PUBLICATION

BEFORE THE XVII ASSISTANT CITY CIVIL COURT AT

CHENNAL

O.S.NO. 3297 OF 2022

-Vs-

.... PLAINTIFF

...DEFENDANTS

present on the said date and

MAHINDAAR BHANSAALI

herein against the

1.Chaganlal 2.Ashok Kumar 3.Pushpa Bai

4 Bharat Kumar

5.Ramesh Kumar

2.L.Nalani, 3.P.Munirathnam,

14.02.2023.

absence

CANARA BANK

Mr. R. Ramesh.

M/s. Soft Touch,

And two others

Rep. by its partners

) M/s. Soft Touch

First Main Road

Rep. by its partners Flat No.2-D, Second Floor,

Advar. Chennai-600 020

Mrs. Helan Christy,
 1-A, Lakshmi Nagar Second

Sai Kiran Dev Apartment,

K.B. Nagar Branch

rep by its Senior Manager.

court on the above said date at 10.30 a.m. suitably defend yourself either in person or through an Advocate. Failing which suitable further orders will be passed. M.Deventhiran

IN THE COURT OF XXVI

E.P.No. 2367 of 2022 M/s.HDFC BANK LIMTED, Rep by its Authorised Signatory Mr.M.MARUTHUPANDIAN Decree Holder/Claimant

R.UTHAYA SANKAR ... Judgement Debtor/ Respondents

R.UTHA YA SHANKAR, S/o. RAJENDRAN NO.C3, ARUNACHALAM VELA CHERRY. CHENNAI 600042

Please take notice that the above E.P.No. 2367 of 2022 Came up for Hearing on 07.01.2023 Before this Hon'ble are hear by requested to enter heard your absence and suitable

orders passed. S.K.MARIYAPPAN Advocate Counsel for Decree

ASSISTANT CITY CIVII JUDGE AT CHENNAI E.P.No. 1370 of 2021 M/s. HDFC BANK LIMITED Rep by its Power of Attorney ent Mr. JOHN YINS Agent Mr.JOHN YINS CEEBROS Building, No.110, 4th Floor, Nelson

Versus G.JAYAKUMAR ... Judgement Debtor/

Respondents G.JAYAKUMAR No.27/8, PERUMAL KOIL ST, AMINJIKARAI,

Please take notice that the Please take hotice that me above E.P.No. 1370of2021 Came up for Hearing on 19.01.2023 Before this Hon'ble IN THE COURT OF XXVII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAl the Hon'ble Court was Pleased to order notice to you by way of Publication Returnable on 01.02.2023 you are hear by requested to enter your appearance in either in person or through advocate before the same Court on 01.02.2023 at 10.30am Failing

> S.K.MARIYAPPAN Advocate Counsel for Decree Holder/Claimant

IN THE COURT OF XXVIII ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI

Centennial Squares, 1st Floor, No.6A, DrAmbedkarSalai Kodambakkam

.... Decree Holder/Claimant

SARAVANAN .V S/o.VENKATESAN No.17, AGS Colony, 1st Main Road, Velachery West, Near Ravindra Bharathi School, Chennai-600042

above E.P.No. 1902 of 2019 Came up for Hearing on 07.01.2023 Before this Hon'ble IN THE COURT OF XXVIII
ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAl the Hon'ble Court was Pleased to order notice to you by way of Publication Returnable on 10.02.2023 you are hear by requested to enter your appearance in either in V person or through advocate before the same Court on 10.02.2023 at 10.30am Failing which the above matter will be heard your absence and suitable

> Advocate Counsel for Decree Holder/

IN THE XIII ASST CITY CIVIL COURT AT MADRAS O.S.No.6883 of 2019 CANARA BANK, Formerly SYNDICATE BANK, KOYAMBEDU BRANCH, Rep. by its Senior Branch

-- PLAINTIFF -Vs-Mr. A. SELVA KUMAR -- DEFENDANT

Mr.A.SELVA KUMAR, S/o Arumugam, No.25, Vivekananda Street,

Avadi, Chennai- 6000 071.

-- DEFENDANT
In the above suit filed by the plaintiff against you for recovery of sum of Rs.2,09,804.75 together with further interest and costs as prayed for in the Plaint. The Hon'ble XIII As sistant

BEFORE THE DISTRICT COURT AT CHEGALPATTU O.S.No.336/2022

O.S.No. 45 of 2018 (Under Order XXXVII Rule 2 of Civil Procedure Code 1908)

UCO Bank, Represented by its Branch Manager, Valasaravakkkam Branch, Kamarajar Salai, Indira Nagar, Valasaravakkam, Chennai - 600 087. ... Plaintiff

S / o. Shri. Sermathanga Nadar No.4, Kailagnar Salai, Rajiv Gandhi Nagar, Alapakkam, Chennai - 600 116.

... Defendant NOTICE

Rathinavel, S/o. Shri. Sermathanga Nadar No.4, Kailagnar Salai, Rajiv Gandhi Nagar, Alapakkam,

Chennai- 600 116. By order dated 17/10/2022 in the above suit the Hon'ble Court was pleased to permit the plaintiff to serve notice to you (the defendant)- through paper publication and posted the above suit for your appearance on 08.02.2023.

Please take notice and appear before the Hon'ble Court either in person or through counsel on 08.02.2023 at 10.30.am otherwise matter will be decided in your absence

Dated at Chennai this the 24th day of January 2023 B. MANOHARAN &

IN THE III ASST CITY CIVIL COURT AT MADRAS O.S. No.7145 of 2019 **CANARA BANK**

Formerly SYNDICATE BANK, KOYAMBEDU BRANCH, Rep. by its Senior Branch Manage -- PLAINTIFF

-Vs-Mr. M.SORNAM -- DEFENDANT Mr.M. SORNAM, S/o M.Muthaiah

No.15/1. Balakrishnan Street,

Ambattur, Chennai- 6000 053. -- DEFEN DANT In the above suit filed by the plaintiff against you for recovery of sum of Rs.1, 11,997.62 together with further interest and costs as prayed for in the Plaint The Hon'ble III Assistant Judge, City Civil Court at Madras Ordered Notice to you returnable by 01-02-2023. Take notice that if you fails to attend and appear in person or through an Advocate at 10.30 am on 01-02-2023 before the Hon'ble III Assistant Judge City Civil Court at Madras, above matter will be heard and

Counsel for Plaintiff

IN THE 1st ASST CITY CIVIL COURT AT MADRAS O.S.No.5459 of 2022

CANARA BANK. Formerly SYNDICATE BANK, SHENOY NAGAR BRANCH-II,

-Vs-Mr. S.ANAND -- DEFENDANT Mr.S.ANAND, S/o Subramani. No.288, Navalar Nagar, Tondiarpet, Chennai- 6000 081. -- DEFENDANT In the above suit filed by the plaintiff against you for recovery of sum of Rs.1,24,466.94 together with further interest

and costs as prayed for in the Plaint. The Hon'ble 1st Assistant Judge, City Civil Court at Madras Ordered Notice to you returnable by 08-02-2023. Take notice that if you fails to attend and appear in person or through an Advocate at 10.30 am on 08-02-2023 before the Hon'ble 1st Assistant Judge City Civil Court at Madras, the above matter will be heard and

decided in your absence.
P.SREENIVASULU

IN THE XVII ASST CITY CIVIL COURT AT MADRAS O.S.No.1433 of 2022

CANARA BANK, Formerly SYNDICATE BANK, SHENOY NAGAR BRANCH-II, Rep. by its Senior Branch -- PLAINTIFF Manager

-Vs-Mr. J.BASKAR -- DEFENDANT To Mr.J.BASKAR,

S/o Jayaraman, No.409, "M" Block, SVM Nagar,Perambur Barracks, Chennai- 6000 012. -- DEFENDANT In the above suit filed by the plaintiff against you for recovery of sum of Rs.1,26,468.54 together with further interest and costs as prayed for in the Plaint. The Hon'ble XVII Assistant Judge, City Civil Court at Madras Ordered Notice to you returnable by 14-02-2023. Take notice that if you fails to attend and appear in

person or through an Advocate at 10.30 am on 14-02-2023 before the Hon'ble XVII Assistant Judge, City Civil Court at Madras, the decided in your absence. P.SREENIVASULU

Counsel for Plaintiff IN THE XI ASST JUDGE CITY CIVIL COURT AT MADRAS O.S. No.1312 of 2016 CANARA BANK, Formerly SYNDICATE BANK, Formerly SYNDIC ADYAR BRANCH,

anich -- PLAINTIFF -Vs-Rep. by its Senior Branch Manager Mr. A ANTONY
JOESPH(Deceased) & 4 others
-- DEFENDANTS

2. Mr. G.KANNAN, S/o Govindan, No.60/31, Arunachalam Street, Chepauk, Chennai - 600 005. - 2nd Defendant

3.Mrs.HILDA MARY, W/o Late.A.Antony Joesph, 4. Mr.A.NICHOLAS, 5/o Late. A. Antony Joesph, 5. Ms. A. SOWMY A, D/o Late. A. Antony Joesph, Defendants 3 to 5 all are resinding at. No.5/10-30, Seven Wells. St. Thomas Mount

Chennai - 600 013.

- 3 to 5 Defendant In the above suit filed by the plaintiff against you for recovery of sum of Rs.4,58,834.19 together with further interest and costs as prayed for in the Plaint. The Hon'ble XI Assistant Judge, City Civil Court at Madras Ordered Notice to you returnable by 24.01.2023. Take notice that if you fails to attend and appear in person or through an Advocate at 10.30 am on 24.01.2023 before the Hon'ble XI Assistant Judge, City Civil Court at Madras, the above matter will be heard and decided in your absence. P.SREENIVASULU

பெயர் மாற்றம் Syed Sha Ameenuddin Hussan Syed Khaleem Hussani, தந்தை Syed Sha Ameenuddin Hussani Syed Khaleem Hussani, தந்தை பெயர்: Syed Sha Ameenuddin Hussani, பிறந்த தேதி: 1.50...1956, நே.1/3e/1, சாமா நகர், திருப்பத்தூர், வேலூர் - 645 60.1, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Syed Sha Ameenuddin Hussain Syed Khaleem Hussaini, என்று

திருவள்ளூர் I.A.No.1/2022

O.S.No. 265/2018 T.J. நேசகுமார்

எதிர் சுரேஷ் பாபு மற்றும் இருவர் ...எதிர்மனுதாரர்கள்

பெறுநர் M. மணிகண்டன். (R2) ப.தெ.41, பு.தெ.61, பண்காரம்மா கண்டகை.

மேற்படி வாதி தங்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேற்படி வழக்கு வரும் 08.03.2023 அன்று மேற்படி நீதிமன்றத்தில் உங்களின் வருகைக்காக வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் வரும் 08.03.2023 காலை 10.30 மணிக்கு (நீதிமன்றத்தில் தாங்கள் **கேரிலோ** ந்துமனந்ததுல் தாங்கள் நேர்லோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது, தவறினால் மேற்படி வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும்

O.S.No. 261/2018

...மனுகாரர் எதிர்

M. மணிகண்டன் மற்றும் ஒருவர் ...எதிர்மனுதாரர்கள் பெறுநர் M. மணிகண்டன், (R1) ப.நெ.41, பு.நெ.61,

மேற்படி வாதி தங்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேற்படி வழக்கு வரும் 08.03.2023 அன்று மேற்படி நீதிமன்றத்தில் உங்களின் வருகைக்காக வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே காங்கள் வரும் 08.03.2023 காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ துப்பவறத்துல் தாங்கள் நோல்லா அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது. தவறினால் மேற்படி வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

பொது அறிவிப்பு

µசல் ஆவணங்கள் விபரம்: . தேதியிட்ட 30.08.2001, 3496/2001 எண்ணுள் கிரய ஆவணத்தின் அசல், திருவொற்றியூர் சா பதிவகத்தில் பதியப்பட்டது. 2.தேதியிட்ட 16.02.2015, 1133/2015 எண்ணுள் அடமான ஆவணத்தின் அசல், திருவொற்றியூர் சார் பதிவகத்தில் பதியப்பட்டது. 3.தேதியிட்ட 23.02.2022, 1456/2022 எண்ணுள்ள 3.தேதியிட்ட 23.02.2022, 1456/2022 என்னுள்ள அடமான ரத்து ஆவணத்தின் அசல், திருவொற்றியூர் சார் பதிவகத்தில் பதியப்பட்டது. எனவே மேற்படி அசல் ஆவணத்தை யாராவது கண்டு டுக்கும்பட்சத்தில் இதன்மூலம் கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் மேற்படி அசல் ஆவணம் கிடைக்கப் பெறவில்லையென்றால் புகிவ படுகிய வடைக்கப் பெறவில்லையென்றால் புகிவ படுகிய வடைக்கியில்கள் சான்றிட்ட கணவ

பதிவு அலுவலகத்திலிருந்து சான்றட்ட நக்கைய பெற்று மேற்படி சொத்து தொடர்பான காரியங் களை எனது கட்சிக்காரர் செய்து கொள்வார் என்றும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. அட்வகேட்: **A.பிரபாகரன், B.Sc.,BL.**, போன்: 79049 37891

COURT AT MADRAS O.S. No.5330 of 2022 CANARA BANK, Formerly SYNDICATE BANK, SHENOY NAGAR BRANCH-II,

SHENOY NAGAN DIVING Rep. by its Branch Manager -- PLAINTIFF Mr. N.ANBARAŠAN

plaintiff against you for recovery of sum of Rs.1,61,077.3 together with further interest and costs as prayed for in the Plaint. The Hon'ble XVIII Assistant Judge, City Civil Court at Madras Ordered Notice to you returnable by 02-02-2023. Take notice that if you fails to attend and appear in person or through an Advocate at 10.30 am on 02-02-2023 before the Hon'ble XVIII Assistant Judge, City Civil Court at Madras the above matter will be heard and decided in your absence. P.SREENIVASULU Counsel for Plaintiff.

O.S. No. 5410 of 2019 CANARA BANK, FORMERLY SYNDICATE BANK, ARUMBAKKAM BRANCH,

Rep. by its Manager
--- PETITIONER/PLAINTIFF -Vs-

Mr.G.KARTHIKEYAN, S/o Govindarajan, No.19, Santha Avenue, Nerkundram, Chennai-600 107.

In the above Petition filed by Petitioner/Plaintiff above named to amend name of the bank in the plaint, the Hon'ble IV Asst, Judge, City Civil Court at

returnable by 03-02-2023.

Take notice that if you fails to attend and appear either-inperson or through an Advocate at 10-30 A.M. on 03-02-2023 before the Hon'ble IV Asst Judge,

தேதி: 23.01.2023 இடம்: சென்னை

எதிர் ராஜரத்தினம் & 3 others ...தீர்ப்ப கடனாளி

மேலே குறிப்பிட்டுள்ள வழக்கானது மேற்படி நீதிபதி III சிறிய

Street, Velachery, Chennai-600 042. 3) J. Mary Jenifer, No.44, Nainar Nadar Street, Mylapore, Chennai-600 004. Please take notice that the above Suit in O.S.No.3297 of

2022 was filed by the Plaintiff for recovery of money for a sum of Rs. 4,33,852/- (Rupees Four Lakhs Thirty three eight hundred and fifty two only). The Hon'ble XVII Assistant Judge, City Civil Court was pleased to order Paper Publication on 12.01.2023. Hence you are hereby directed to appear either in person or through

> City Civil Court, Chennai-104 at 10 A.M. without fail. Failing which the matter will be decided in your R. KRISHNAMOORTHY, M.A., B.L. ADVOCATE

counsel on 28 02 2023 before

City Civil judge, Chennai Execution Petition No. 3972 of 2022 Arbitration case. No. 256/251 of 2021 M/s. Kotak Mahindra Bank Ltd,

In the court of Xth Assistant

Having its office at zone IV, 5. floor, Kotak infinity park, Off. Western Express Highway, General AK Vaidya Marg, Malad (E), Goregaon Mulund link road, Malad (E), Mumbai - 400 097. ... Decree Holder/Claimant M/s. Kotak Mahindra Bank Ltd. 5. floor, Samson Towers 402L, Pantheon Road, Egrnore Chennai- 600 008 Represented by its Authorised Signatory Rajesh. G, No.20, Flat Na.

1st floor. Sree Charkar Bramin

Street, Velachery, Chennai-600 042. ... Judgment Debtors/ Respondents Please take notice that the above E.P. has been filed for the attachment and sale of movables belonging to the Judgement Debtors morefully described in the petition filed the above E.P. Please take notice that the above matter cance up that the above matter cance up for hearing before the Hon'ble Judge of Xth ASSISTANT, CITY CIVIL COURT, CHENNAI on 20.01.2023 and the paper publication has been ordered to bublication has been ordered to the Judgement Debtor returnable by 27.02.2023. Hence, it is informing you to be present before the Hon'ble Court either

in person or through counsel on the said date at 10.30A.M, failing which the above E.P. may be heard in your absence. S. Rajeni Ramadass. Advocate Counsel for the

IN THE VI ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI O.S. No. 637 of 2022 Shree Shyam Sayi Corporation Private Limited

...Plaintiff

V.V.V Rajagopala Kub... Yachendra Bahadur, ...Defendant 1. Mr. R.V.G.K. Ranga Rao, 17-E, North Mada Street, Srinagar Colony, Saidapet, Chenai – 600 015 2. Mr. P. Shankar Rao, 17-E, North Mada Street Srinagar Colony, Saidapet, Chenai – 600 015 Whereas the above named

-Vs-

Plaintiff instituted a suit in O.S. No. 637 of 2022 (C.S. No. 693 of 1999) against you by presenting a Plaint praying for decree of Specific Performance and Permanent Injunction before the Hon'ble City Civil Court. The Hon'ble Court has on 19.01.2023 ordered to effect paper publication, returnable by 14.02.2023. We hereby put both you on notice to appear before the said court at the hours 10.30 A.M. on the 14th day of February 2023, either in Person or by a Counsel to answer the Plaintiff's claim and to bring with you any documents in your possession or power relating to the merits of Plaintiff's case or upon which you intend to rely in support of your defense and that in default of your so doing the suit will be heard and determined in your

M/s. RANK ASSOCIATES
Counsel for Plaintiff

... Respondents/Defendants V Suresh S/o Late A.Venugopal No.1, Javwadhu Hussain Street, Rajaji Nagar, Zameen Pallavaram Chennai-600 043 Please take notice that in the above matter filed by my client

for recovery of money and the matter was taken up for hearing on 28.11.2022 and paper publication was ordered to you returnable by

Therefore make your convenient to appear before the above said

ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI

APARTMENT GANDHI ROAD,

07.01.2023 Before this Hon'ble IN THE COURT OF XXVI ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI the Hon'ble Court was Pleased to order notice to you by way of Publication Returnable on 14.02.2023 you are hear by requested to enter your appearance in either in person or through advocate before the same Court on 14.02.2023 at 10.30am Failing which the above matter will be

Holder/Claimant IN THE COURT OF X XVII

Manickam Road Aminjikarai Chennai-600 029. Decree Holder/Claimant

CHENNAI - 600049

which the above matter will be heard your absence and suitable orders passed.

E.P.No. 1902 of 2019 M/s.TATA CAPITAL FINANCIAL SERVICE LIMITED Rep by its Power of Attorney Agent Mr.P.RAMALINGAM

Chennai -600 024 Versus SARAVANAN .V ... Judgement Debtor/ Respondents

Please take notice that the

orders passed.
S.K.MARIYAPPAN

Kamaraj Nagar, Avadi, Chennai- 6000 071

Judge, City Civil Court at Madras Ordered Notice to you returnable by 16-02-2023. Take notice that if you fails to attend and appear in person or through an Advocate at 10.30 am on 16-02-2023 before the Hon'ble XIII Assistant Judge, City Civil Court at Madras, the above matter will be heard and decided in your absence. P.SREENIVASULU

Counsel for Plaintiff

BEFORE THE SUB COURT POONAMALLEE

ழைக்கப்படுகிறேன். Hussani Sved Khaleem Hussan

1வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம்

கைனூர், அரக்கோணம், வேலூர் மாவட்டம்–631 003

R.Palani Kumar Ramesh 1வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம்,

என்பதை இதன் மூலம் அறியவும்.

T.J. நேசகுமார்

பண்காரம்மா கண்டிகை, கைனூர், அரக்கோணம். வேலூர் மாவட்டம்–631 003

R.Palani Kumar Ramesh

செள்ளை 600019, காவடிப்பேட்டை, திருவெற்றபூடர், ராஜிவ் நனர், 3வது தெரு, கதவு கிருவோற்றபூர், ராஜிவ் நனர், 3வது தெரு, கதவு கிருகு கற்று விரைக்கும் வசித்து வழுந், 56 வயதுடைய எனது கட்சிக்காரரான திருமதி. கல்யானி க/பெ கணேசன், அவர்களுக்கு உண்டான சொத்து தற்போது சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், சாத்தாங்காடு கிராமத்தை சோந்த கதவு என்.92, ராஜிவ் நனர், 3 வது தெரு. சர்வே என்.152/2, பட்டாப்படி சர்வே என்.152/2, பட்டாப்படி சர்வே என்.152/2, வட்டம், சாத்தாங்காடு கிராமத்தை போர்ட் டி, காஸ். என்.93, 77/17, பிளாக் என்.152/2, பட்டாப்படி சர்வே கண்.97/17, பிளாக் என்.152/2, வட்டாப்படி சர்வே தன்.9 அச விறும் 152 பார்ட், டி, காஸ். என்.93/17, பிளாக் என்.152/2, பட்டாப்படி சர்வே திருக்கு திரை நன். தன். அடைய தனை கமர் நேர்க்கு உண்டான அடைக்கு வருக்கு வருக்கு வருக்கு வருக்கு அவருக்கும் அவருக்கும் அவர்களை கமர் பியக்கிய கடியில் நக்க எடுக்க அவருகைய மக்கிய வராட்டியுள்ள கைய்மையை மாட்டிக்கிய மாட்டியுள்ள கைய்மையை மாட்டிக்கிய காட்டியில் காட்கியையை மாட்டிக்கிய காட்டியில் காட்கியையை மாட்டிக்கியில் மாட்டியின் கைய்மையை மாட்டிக்கியில் படியில் எங்கோ தவறிவிழுத்தவிட்டது. அதற்கு பின், வந்த வதியில் சென்று பார்த்த பிறகும் அந்த கையையும் அதனுடன் இருக் மூலம் அந்த கையையும் அதையுக்கு படியுக்கு கிரைவது விட்டது. அதற்கு மேற்படி அதிகிக்கியில் கண்டியில் தவர்களுக்கும் சென்று பார்த்த பிறகும் அந்த கையையும் அனைக்குறி தேர்வலுத்து விட்டது என்று தெரியவந்தது. மேற்படி அதிக்கவில்கை என்று இதன் மூலம் தெரிவிக்கிறார். தொலைந்த அல் ஆவணைக்கு வியர். கேகவில்கை என்று இதன் மூலம் தெரிவிக்கிறார். தொலைந்த அல் ஆவணைக்கியில் 2003, 3496/2001 எண்ணுள்ள

IN THE XVIII ASST CITY CIVIL

-- DEFENDANT Mr. N. ANBARASAN, S/o J.Natarajan, No.1/6, Palayakar 1st Street, Ayanavaram,Chennai- 6000 023.
-- DEFEN DANT
In the above suit filed by the

BEFORE THE IV ASSISTANT JUDGE, CITY CIVIL COURT AT CHENNAI I.A. No. 1 of 2021

-vs-Mr.G.KARTHIKEYAN -- RESPONDENT/DEFENDANT.

Chennai, ordered Notice to you returnable by 03-02-2023.

City Civil Court at Chennai, the above matter will be heard and decided in your absence. [P.SREENIVASULU] Counsel for Petitioner/ Plaintiff.